



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 45]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 6, 2019
Aippasi 20, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	Pages.		Pages.
BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT		LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
Waqf Act.—Revision Petition filed by Thiru N. Dastagir, Vellore as Hazarath Murthuzawali Masthan Darga, Vellore, Assumption of Direct Management of Waqf by the Tamil Nadu Waqf Board.	836	Inter State Migrant Workmen (Regulation of Employment and Condition of Service) Act.—Redesignation of the Officers appointed	
ENERGY DEPARTMENT		Amendment to Notification	839-841
Energy Conservation Act.— Designation of Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) as the State Agency to enforce the provisions	836	Plantation Labour Act.—Appointment of the Assistant Commissioners of Labour (Plantations) within their respective Jurisdiction as the Register Officers etc.,	841-843
ENVIRONMENT AND FOREST DEPARTMENT		Payment of Gratuity Act.—Notification	
Water (Prevention and Control of Pollution) Act.— Appointment of Auditors for auditing the accounts of the Tamil Nadu Pollution Control Board for the Financial Year 2019-2020 etc.,	836-837	Amendment to Notification	844
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT		Industrial Tribunal for Adjudication	844-845
Indian Ports Act.—Withdrawing the Provisions and Denotifying the Minor Port of Chettinad Tharangambadi.. .. .	837-838	Labour Courts for Adjudication	845-849
HIGHER EDUCATION DEPARTMENT		Minimum Wages Act.—Revision of Minimum rates of wages for the Employment in Paper and other Incidental Processes Connected with the Machine made Paper Industry	
Madras University Act.—Nomination of One Member to the Senate of University of Madras, Chennai for Certain Period etc.,	838-839	திருத்த அறிவிக்கை	849-850
		FINANCE DEPARTMENT	
		Tamil Nadu Transparency in Tenders Act.—	
		Notifications	850

NOTIFICATIONS BY GOVERNMENT

BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT

Revision Petition Filed by Thiru N. Dastagir, Vellore as Hazarath Murthuzawali Masthan Darga, Vellore, Assumption of Direct Management of Waqf by the Tamil Nadu Waqf Board under the Waqf Act.

[G.O.(D). No.73, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare (S2), 15th October 2019, Purattasi 28, Vikari, Thiruvalluvar Aandu-2050.]

No.II(2)/BCMBCMW/851/2019.—In order to dispose of the revision petition filed by Thiru N.Dastagir under sub-section (2) of Section 65 of the Waqf Act 1995, (Central Act 43 of 1995), a personal hearing has been proposed on 09-10-2019. The petitioner *i.e.*, Janab N.Dastagir did not turn up for the personal hearing. In order to provide sufficient opportunity to the petitioner to put forth his arguments before the appellate authority, he has been informed to appear for hearing on 10-10-2019. The personal hearing was conducted on 10-10-2019 by the Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department. The petitioner did not turn up for hearing on 10-10-2019 also inspite of having taken notice of the scheduled hearing. The Chief Executive Officer, Tamil Nadu Waqf Board along with their counsel were present and put forth the case.

On careful examination of the contentions raised in the revision petition and the submissions made by the Counsel of the Chief Executive Officer, Tamil Nadu Waqf Board, it is observed that the direct management of the above Waqf ordered *vide* Board's resolution was set aside by the Hon'ble Waqf Tribunal, Vellore. Against the said order, the Tamil Nadu Waqf Board had preferred Civil Revision Petition (PD) No.3098 of 2014 wherein Hon'ble High Court in its order dated 04-03-2019 had dismissed the said C.R.P. without prejudice to the rights of the petitioner namely Tamil Nadu Waqf Board to remove Thiru Maqbul Basha in accordance with law. Further, the relief sought for in the present revision petition was already granted by the Hon'ble Waqf Tribunal, Vellore and also confirmed by the Hon'ble High Court of Madras.

The term of the Muthawalli expired on 5-6-2006. However, due to take over of management by Tamil Nadu Waqf Board and also not effecting the take over in the waqf, the Muthawalli whose term expired continued to hold the post for nearly 13 years. Tamil Nadu Waqf Board instead should have formed a Management Committee from among the hereditary members and ensure proper functioning of the Waqf. Tamil Nadu Waqf Board in all cases, in future wherein action for Direct Management is passed should take into consideration the term remaining of the Muthawalli before Direct Management is ordered. The Direct Management ordered should not indirectly benefit the Muthawalli to continue beyond his original term.

The Chief Executive Officer, Tamil Nadu Waqf Board is hereby directed to take action to form the management committee to Hazarath Murthuzawali Masthan Darga, Vellore among the hereditary family members of the Waqf within a period of two weeks. A new management committee should submit the detailed accounts in respect of the past 10 years within a period of one month to the Tamil Nadu Waqf Board. The orders of the Tamil Nadu Waqf Board dated 08-12-2009 assuming the direct management of Hazarath Murthuzawali Masthan Darga, Vellore are modified to the extent above.

A. KARTHIK,
Secretary to Government.

ENERGY DEPARTMENT

Designation of Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) as the State Agency to Enforce the Provisions under the Energy Conservation Act.

[G.O.Ms. No.76, Energy (D3), 4th October 2019, புரட்டாசி 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/EGY/852/2019.—In exercise of the powers conferred by clause (d) of Section 15 of the Energy Conservation Act, 2001 (Central Act 52 of 2001), the Governor of Tamil Nadu in consultation with the Bureau of Energy Efficiency, Ministry of Power, Government of India hereby designates Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) as the designated agency to coordinate, regulate and enforce the provisions of the said Act within the State.

CHANDRA MOHAN. B.,
Principal Secretary to Government.

ENVIRONMENT AND FORESTS DEPARTMENT

Appointment of Auditors for auditing the Accounts of the Tamil Nadu Pollution Control Board for the financial year 2019-2020 under the water (Prevention and Control of Pollution) Act.

[G.O.Ms.No.105, Environment and Forests (EC-1), 9th October 2019, புரட்டாசி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/EF/853/2019.—In exercise of the powers conferred by sub-section (3) of Section 40 of the Water (Prevention and Control of Pollution) Act, 1974 (Central Act 6 of 1974), the Governor of Tamil Nadu, on the advice of the Comptroller and Auditor General of India, hereby appoints Tvl. V. Vasudevan & Co., (MD0965), New No. 2, Teachers Colony, Royapettah, Chennai-600 014, as auditors for auditing the accounts of the Tamil Nadu Pollution Control Board, Chennai, for the financial year 2019-2020.

Reconstitution of State level Steering Committee for ensuring Co-ordination monitoring Protection and conservation of tiger, co-predators and Prey Animals within the Tiger range in Tamil Nadu under the Wildlife (Protection) Act.

[G.O.(D).No.266, Environment and Forests (FR.5),
15th October 2019, புரட்டாசி 28, விசாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/EF/854/2019.—In exercise of the powers conferred by sub-sections (1) and (2) of Section 38 U of the Wildlife (Protection) Act, 1972 (Central Act 53 of 1972), the Governor of Tamil Nadu hereby constitutes a State level Steering Committee for ensuring co-ordination, monitoring, protection and conservation of tiger, co-predators and prey animals within the tiger range in Tamil Nadu, constituting of the following members, namely:-

- | | | |
|-----|--|------------------|
| (a) | The Hon'ble Chief Minister | Chairperson |
| (b) | The Hon'ble Minister in-charge of Forests | Vice Chairperson |
| (c) | Official Members - 5 | |
| | (i) Chief Secretary to Government. | Member |
| | (ii) Additional Chief Secretary / Principal Secretary / Secretary to Government, Environment and Forests Department | Member |
| | (iii) Additional Chief Secretary / Principal Secretary / Secretary to Government, Adi Dravidar and Tribal Welfare Department | Member |
| | (iv) Additional Principal Chief Conservator of Forests / Chief Conservator of Forests and Field Director, Kalakad Mundanthurai Tiger Reserve | Member |
| | (v) Additional Principal Chief Conservator of Forests / Chief Conservator of Forests and Field Director, Mudumalai Tiger Reserve. | Member |
| (d) | Three experts or Professionals | |
| | Three experts or professionals having qualifications and experience in conservation of Wildlife of which at least one shall be from the field of tribal development; | |
| | 1. Dr. Rajeev K Srivastava, I.F.S., Principal Chief Conservator of Forests (Retd). | Member |
| | 2. Dr. K. Sankar, Director, Salim Ali Institute of Ornithology & Natural History, Anakatti, Coimbatore. | Member |

- | | | |
|-----|--|------------------|
| | 3. Dr. R. Maruthakutti, Professor, Dean - Faculty of Arts, Department of Sociology, Manonmaniam Sundaranar University, Tirunelveli. (NGO in the Field of Tribal Development & Women Empowerment) | Member |
| (e) | Two members from the State's Tribal Advisory Council: | |
| | (i) Thiru. Alwas. M (Thodar), Kodanadu Village, Kothagiri Taluk, Nilgiris District. | Member |
| | (ii) Advocate S Rajan (Kanikar), No. 9-66, Vilamalai, Kani Kudiyiruppr, Kodayar Post, Pechiparai Village, Kalkulam Taluk, Kaniyakumari District. | Member |
| (f) | One representative each from State Government's Departments dealing with Panchayati Raj and Social Justice and Empowerment; | |
| | 1. The Director of Rural Development. | Member |
| | 2. The Director of Social Welfare. | |
| (g) | Principal Chief Conservator of Forests and Chief Wildlife Warden | Member Secretary |
| | The Tenure of the non official members shall be three years from 15-10-2019. | |

SHAMBHU KALLOLIKAR,
Principal Secretary to Government.

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

Withdrawing the Provisions and Denotifying the Minor Port of Chettinad Tharangambadi under the Indian Ports Act.

[G.O. (4D). No. 4, Highways and Minor Ports (HM1),
10th October 2019, புரட்டாசி 23, விசாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HWMP/855/2019.—In exercise of the powers conferred by clause (c) of sub-section (1) of Section 4 of the Indian Ports Act, 1908 (Central Act XV of 1908), in partial modification of Highways and Minor Ports Department Notification No.II(2)/HWMP/359/2009, published at pages 232 to 234 in Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 22nd July, 2009, as subsequently amended, the Governor of Tamil Nadu hereby withdraws the provisions of the said Act, with effect on and from the date of publication of this Notification, from the port specified in column (2) of the Schedule below and the limits of said port as specified in column (3) thereof:-

THE SCHEDULE

Sl.No. (1)	Name of the Port (2)	Port Limits. (3)				
9(C)	Chettinad Tharangambadi	(1) Latitude	11°	03'	12"	N
		Longitude	79°	51'	21"	E
		(2) Latitude	11°	03'	13"	N
		Longitude	79°	53'	32"	E
		(3) Latitude	11°	02'	46"	N
		Longitude	79°	53'	32"	E
		(4) Latitude	11°	02'	46"	N
		Longitude	79°	51'	20"	E

S.K. PRABAKAR,
Principal Secretary to Government.

HIGHER EDUCATION DEPARTMENT

Nomination of One Member to the Senate of University of Madras, Chennai for certain period under the Madras University Act.

[G.O.(D) No.272, Higher Education (H1),
15th October 2019, புரட்டாச்சி 28, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HE/856/2019.—Under item (9) of 'Other Members' in clause (a) of Section 14 of Madras University Act, 1923 (Tamil Nadu Act VII of 1923), the Hon'ble Governor of Tamil Nadu and Chancellor of the University hereby nominates Tmt. R. Bhavani, Associate Professor, Department of Chemistry, Government Arts College for Men, Nandanam, Chennai-600 035 to the Senate of University of Madras, for a period of three years with effect from 12-08-2019.

Nomination of Eight Members to the Senate of Bharathiar University, Coimbatore for certain period under the Bharathiar University Act.

[G.O.(D) No.274, Higher Education (H2),
15th October 2019, புரட்டாச்சி 28, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HE/857/2019.—Under item (6) of 'Class-II – Other Members' of Section 20 of the Bharathiar University Act, 1981 (Tamil Nadu Act 1 of 1982) the Hon'ble Governor of Tamil Nadu, Chancellor of the University hereby nominates the following eight members to the Senate of the Bharathiar University, Coimbatore for a period of three years with effect from 21-08-2019.

(1) Member representing Recognized Research Institutions

Dr. Modhumita Dasgupta,
Scientist F,
Division of Plant Biotechnology,
Institute of Forest and Genetics and Tree Breeding
Forest Campus, R.S.Puram,
Coimbatore-641 002.

(2) Member representing Recognized Cultural Association

Tmt. J. Indhumathi,
Director,
Bhaaratha Kala Mandhir,
Coimbatore.

(3) Member representing Chamber of Commerce

Thiru R. Ramamurthy,
President CODISSIA
M/s. Sri Rang Industries (Unit I)
No.445A, Kamarajar Road,
Peelamedu, Coimbatore – 641 004

(4) Member representing Industries

Thiru N. Subramaniam,
Chairman,
M/s. Franstek Belts Pvt. Ltd., Goa
Res: 2/365A, Kulathur,
Venkitapuram (Post)
Chinniyampalayam (via)
Coimbatore-641 062.

(5) Member representing Authors

Dr. (Mrs.) V. Padmavathy,
No. 351/3A, "Pricol Golden Rays Apartments"
Avinashi Road,
Peelemedu,
Coimbatore-641 004.

(6) Member representing Journalists

Tmt. V. Insuvai
(M.A. Journalism and Mass Communication)
Senior Lecturer
Department of English
IRT Polytechnic College
Chrompet,
Chennai-600 044.

(7) Member representing Lawyer

Thiru P.R. Ramakrishnan
Advocate,
No. 2, Ramar Koil Street, Ram Nagar,
Coimbatore-641 009.

(8) Member representing Sports

Prof. Dr. A. Pushparajan, (Retd)
Dean, School of Physical Education and
Research,
Karpagam University,
Eachanari (P.o.) Coimbatore
No.16, Nalvar Nagar South,
Kalveerampalayam,
Bharathiar University Post
Coimbatore – 641 046.

(6) Member representing Lawyers

Thiru V. Gopinathan
Advocate,
No.66, Madurai Main Road,
RAA Complex,
Crawford, Trichy-620 012.

(7) Member representing Sports

Thiru Mariappan Thangavelu,
Paralympic Gold Medalist
Salem – 636 354.

Notification under the Bharathidasan University Act.**Nomination of Seven Members to the Senate Bharathidasan University, Tiruchirappalli for certain period under the Act.**

[G.O.(D) No.273, Higher Education (H2),
15th October 2019, புரட்டாசி 28, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HE/858/2019.— Under item (6) of 'Class-II – Other members' of Section 20 of the Bharathidasan University Act, 1981 (Tamil Nadu Act 2 of 1982), the Hon'ble Governor of Tamil Nadu, hereby nominates the following seven members to the senate of Bharathidasan University, Tiruchirappalli for a period of three years with effect from 29-08-2019.

(1) Member representing Recognized Research Institutions

Dr.N. Anandavalli,
Senior Principal Scientist
Theoretical and Computational Mechanics
Laboratory Software Building,
CSIR – Structural Engineering Research Centre
CSIR Campus, Taramani, Chennai-600 113.

(2) Member representing Chamber of Commerce

Thiru S. Ananthkrishnan, MD
Ceeyes Engineering Industries Pvt., Ltd.
Thuvakudi, Tiruchirappalli – 620 015.

(3) Member representing Industries

Thiru G. Venkatesh,
Professor of Practice Department of HSS,
Indian Institute of Technology, Madras
Chennai – 600 036.

(4) Member representing Authors

Tmt. R. Renuga
Author
(B.T. Assistant, Government High School,
Thenkuvalaveli,
Tiruvarur District)
Kumbakonam – 612 001.

(5) Member representing Journalists

Thiru M. Muralidharan
Journalist,
Chief Sub-Editor,
Dinamanai, Coimbatore.

Nomination of One Member to the Senate of Bharathidasan University, Tiruchirappalli for certain period under the Act.

[G.O.(D) No.275, Higher Education (H2),
15th October 2019, புரட்டாசி 28, விகாரி, திருவள்ளூர்
ஆண்டு-2050.]

No.II(2)/HE/859/2019.— Under item (6) of 'Class-II – Other Member of Section 20 of the Bharathidasan University Act, 1981 (Tamil Nadu Act 2 of 1982), the Hon'ble Governor of Tamil Nadu, Chancellor of the University hereby nominates Dr. Madurai S. Balasubramanian, Violinist, residing at New No.4 "Nathans Nest", first floor, Subramaniya Nagar 1st Street, Kodambakkam, Chennai-600 024 to the Senate of Bharathidasan University, Tiruchirappalli as a Member representing cultural associations for a period of three years with effect from 29-08-2019.

MANGAT RAM SHARMA,
Principal Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT**Redesignation of the Officers appointed under the Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act.****Amendment to Notification**

[G.O.Ms. No.180, Labour and Employment (K2),
3rd October 2019, புரட்டாசி 16, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/860/2019.—In exercise of the powers conferred by Section 3 of the Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 (Central Act 30 of 1979), the Governor of Tamil Nadu, hereby makes the following amendment to the Labour and Employment Department Notification No.II(2)/LAB/2157/85 published at page 330 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 24th April 1985.

AMENDMENT

In the said Notification, in the schedule, for item (2) and the entry relating thereto in column (1) and the corresponding entry relating thereto in column (2) thereof, the following entries shall, respectively, be substituted, namely:-

"(2) Deputy Commissioners of Labour, Office of the Joint Commissioners of Labour, Chennai I and II, Salem, Coimbatore, Tiruchirappalli, Madurai, Tirunelveli, Vellore and Dindigul. The local limits assigned to them under the Payment of Gratuity Act, 1972 (Central Act 39 of 1972)".

NOTIFICATION-II

[G.O.Ms. No. 180, Labour and Employment (K2), 3rd October 2019, புரட்டாசி 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/861/2019.—In exercise of the powers conferred by Section 7 of the Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 (Central Act 30 of 1979), the Governor of Tamil Nadu, hereby makes the following amendment to the Labour and Employment Department Notification No.II(2)/LAB/2158/85 published at page 330 of Part II - Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 24th April 1985.

AMENDMENT.

In the said Notification, in the schedule, for item (2) and the entry relating thereto in column (1) and the corresponding entry relating thereto in column (2) thereof, the following entries shall, respectively, be substituted, namely:-

" (2) Assistant Commissioners of Labour (Enforcement) The local limits assigned to them under the Legal Metrology Act, 2009 (Central Act 1 of 2010)".

NOTIFICATION-III

[G.O.Ms. No. 180, Labour and Employment (K2), 3rd October 2019, புரட்டாசி 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/862/2019.—In exercise of the powers conferred by Section 11 of the Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 (Central Act 30 of 1979), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Labour and Employment Department, Notification No.II(2)/LE/60/2017, published at page 116, of Part II - Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 25th January 2017.

AMENDMENT.

In the said Notification, in the schedule, for item (3) and the entry relating thereto in column (1) and the corresponding entry relating thereto in column (2) thereof, the following entries shall, respectively, be substituted, namely:-

" (3) Joint Commissioner of Labour Local limits assigned to them under Contract Labour (Regulation and Abolition) Act, 1970 (Central Act 37 of 1970)".

NOTIFICATION-IV

[G.O.Ms. No. 180, Labour and Employment (K2), 3rd October 2019, புரட்டாசி 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/863/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 20 of the Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 (Central Act 30 of 1979), the Governor of Tamil Nadu, hereby makes the following amendment to the Labour and Employment Department Notification No.II(2)/LE/252/2000, published at page 124 of Part II - Section 2 of the *Tamil Nadu Government Gazette* dated 8th March 2000.

AMENDMENT

In the said Notification, in the schedule, for items 1 to 9 and the entries in column (1) and the corresponding entries relating thereto in column (2) thereof, the following entries shall, respectively, be substituted, namely:-

Serial Number	Persons	Local Limits
(1)	(2)	(3)
(1)	Chief Inspector of Plantations /Additional Commissioner of Labour (administration), Chennai.	Whole of the State of Tamil Nadu.
(2)	Additional Commissioner of Labour (Inspections), Chennai.	
(3)	Joint Commissioners of Labour Chennai-I and II, Trichy, Madurai, Dindigul, Tirunelveli, Salem, Coimbatore, Coonoor and Vellore.	The Local limits assigned to them under the Contract Labour (Regulation and Abolition) Act, 1970 (Central Act XXXVII of 1970)
(4)	Deputy Commissioner of Labour Office of Joint Commissioners of Labour, Chennai-I and II, Trichy, Madurai, Dindigul, Tirunelveli, Salem, Coimbatore and Vellore.	
(5)	Assistant Commissioners of Labour (Plantations).	Within the local limits assigned to them under the Plantations Labour Act, 1951 (Central Act LXIX of 1951)
(6)	Assistant Commissioner of Labour (Women Welfare), Tirunelveli	Revenue Districts of Tirunelveli, Thoothukudi, Virudhunagar and Kanyakumari.
(7)	Assistant Commissioner of Labour (Women Welfare), Coimbatore.	Revenue Districts of Coimbatore and Nilgiris

Serial Number	Persons	Local Limits
(1)	(2)	(3)
(8)	Assistant Commissioner of Labour (Women Welfare), Chennai.	Revenue Districts of Chennai, Vellore, Thiruvannamalai, Kancheepuram and Tiruvallur.
(9)	Assistant Commissioner of Labour (Enforcement) and Deputy Inspectors of Labour	The Local limits assigned to them under Legal Metrology Act, 2009 (Central Act 1 of 2010)."

Notifications under the Plantations Labour Act.

Appointment of the Assistant Commissioners of Labour (Plantations) within their respective Jurisdiction as the Register Officers under the Act.

[G.O.Ms. No. 188, Labour and Employment (K2), 9th October 2019, புரட்டாசி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/864/2019.—In exercise of the powers conferred by Section 3-A of the Plantations Labour Act, 1951 (Central Act 69 of 1951) and in Supersession of the Labour Department Notification No. II(2)/LAB/1324/88, published at page 183 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 23rd March 1988, the Governor of Tamil Nadu hereby appoints the Assistant Commissioners of Labour (Plantations) within their respective jurisdiction as the Registering Officers.

Appointment of the Regional Joint Commissioner of Labour as Commissioners to determine the amount of compensation payable under the Act.

[G.O.Ms. No. 188, Labour and Employment (K2), 9th October 2019, புரட்டாசி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/865/2019.—In exercise of the powers conferred by Section 16-B of the Plantations Labour Act, 1951 (Central Act 69 of 1951), and in Supersession of the Labour Department Notification No.II(2)/LAB/1325/88, published at page 183 of Part II Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 23rd March 1988, the Governor of Tamil Nadu hereby appoints the Regional Joint Commissioners of Labour as Commissioners to determine the amount of compensation payable under Section 16-A within their respective jurisdiction.

Appointment of the Additional Commission of Labour (Administration), Chennai to be the Chief Inspector of Plantations for the State of Tamil Nadu under the Act.

[G.O.Ms. No. 188, Labour and Employment (K2), 9th October 2019, புரட்டாசி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/866/2019.—In exercise of the powers conferred by section(1) of Section 4 of the Plantations Labour Act, 1951 (Central Act LXIX of 1951), and in

Supersession of the Labour Department Notification No.II(2)/LAB/2868/84, published at page 448 of Part II-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 23rd May 1984, the Governor of Tamil Nadu hereby appoints the Additional Commissioner of Labour (Administration), Chennai to be the Chief Inspector of Plantations for the State of Tamil Nadu.

Appointment of the following persons as Inspectors under the Act.

[G.O.Ms. No. 188, Labour and Employment (K2), 9th October 2019, புரட்டாசி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/867/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 4 of the Plantations Labour Act, 1951 (Central Act LXIX of 1951) and in Supersession of all the earlier Notifications on the subject, the Governor of Tamil Nadu hereby appoints the following persons mentioned in column (2) of the table below to be the Inspectors for the purposes of the said Act:-

TABLE

Serial Number	Name of the Post
(1)	(2)
1	Joint Commissioner of Labour, Coimbatore.
2	Joint Commissioner of Labour, Coonoor.
3	Joint Commissioner of Labour, Salem
4	Joint Commissioner of Labour, Dindigul
5	Joint Commissioner of Labour, Tirunelveli
6	Assistant Commissioner of Labour (Plantations), Coonoor.
7	Assistant Commissioner of Labour (Plantations), Ooty.
8	Assistant Commissioner of Labour (Plantations), Yercaud.
9	Assistant Commissioner of Labour (Plantations), Nagercoil.
10	Assistant Commissioner of Labour (Plantations), Valparai.
11	Assistant Commissioner of Labour (Plantations), Gudalur.
12	Assistant Commissioner of Labour (Plantations), Batlagundu.
13	Assistant Commissioner of Labour (Plantations), Theni.
14	Assistant Commissioner of Labour (Plantations), Kothagiri.
15	Assistant Commissioner of Labour (Plantations), Panthalur.
16	Assistant Commissioner of Labour (Women Welfare), Tirunelveli.
17	Assistant Commissioner of Labour (Women Welfare), Coimbatore.

Declaration of the Assistant Commissioner of Labour Plantations under the Act.

[G.O.Ms. No.188, Labour and Employment (K2),
9th October 2019, புரட்டாசி 22, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/868/2019.—In exercise of the powers conferred by sub-section (2) of Section 4 of the Plantations Labour Act, 1951 (Central Act LXIX of 1951 and in Supersession of earlier Notifications issued on this subject, the Chief Inspector of Plantations, Chennai hereby declares that the Assistant Commissioner of Labour Plantations specified in column (2) of the Table below shall exercise their power under the said Act in respect of the areas specified in column (3) of the table below:-

THE TABLE

Serial Number	Name of the Assistant Commissioner of Labour (Plantations) and Headquarters	Areas
(1)	(2)	(3)
1	Assistant Commissioner of Labour (Plantations), Ooty.	(1) Uthagai Taluk 1. Uthagai Firka 2. Thuneri Firka 3. Shoulur Firka (2) Kundah Taluk 1. Kundah Firka 2. Ithalar Firka
2	Assistant Commissioner of Labour (Plantations), Coonoor.	Coonoor Taluk 1. Coonoor Town Firka 2. Melur Firka 3. Kethi Firka
3	Assistant Commissioner of Labour (Plantations), Kothagiri.	Kothagiri Taluk 1. Kothagiri Firka 2. Nedugula Firka 3. Kilkothagiri Firka
4	Assistant Commissioner of Labour (Plantations), Panthalur.	Panthalur Taluk 1. Nellakkottai Firka 2. Cherambadi Firka 3. Panthalur Firka 4. Uppati Firka 5. Kollappali Firka 6. Eramadu Firka
5	Assistant Commissioner of Labour (Plantations), Gudalur.	(1) Gudalur Taluk Gudalur Firka (2) Uthagai Taluk 1. Uthagai Firka (Naduvattam Area) 2. Devar Chola

6	Assistant Commissioner of Labour (Plantations), Yercaud.	Salem and Namakkal Districts
7	Assistant Commissioner of Labour (Plantations), Nagercoil.	Tirunelveli District and Kanyakumari Districts
8	Assistant Commissioner of Labour (Plantations), Batlagundu.	Dindigul District
9	Assistant Commissioner of Labour (Plantations), Theni.	Theni and Virudhunagar District
10	Assistant Commissioner of Labour (Plantations), Valpari.	Coimbatore District
11	Assistant Commissioner of Labour (Women Welfare), Tirunelveli.	Tirunelveli, Thoothukkudi, Kanyakumari and Virudhunagar Districts
12	Assistant Commissioner of Labour (Women Welfare), Coimbatore.	Coimbatore and The Nilgiris Districts.

Notifications under the Industrial Employment (Standing Order) Act.

[G.O.Ms. No.192, Labour and Employment (G1),
15th October 2019, புரட்டாசி 28, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/869/2019.—In exercise of the powers conferred by Section 13-A of the Industrial Employment (Standing Orders) Act, 1946 (Central Act XX of 1946), and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/5/2008, published at page 3 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 2nd January 2008, the Governor of Tamil Nadu hereby specifies the Labour Courts constituted under the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947), mentioned in column (1) of the Schedule below, for the disposal of references as to the application or interpretation of the standing orders certified under the said Act in respect of the Industrial establishments lying within the areas specified in the corresponding entries in column (2) thereof:-

THE SCHEDULE.

Labour Courts	Areas
(1)	(2)
(I) Labour Court, Chennai:	Chennai and Thiruvallur Districts.
(a) Principal Labour Court.	

<i>Labour Courts</i> (1)	<i>Areas</i> (2)	Employment (Standing Orders) Act, 1946 (Central Act XX of 1946), and in supersession of all previous Notifications issued in this regard, the Governor of Tamil Nadu hereby appoints the Authorities specified in column (1) of the Schedule below to exercise the functions of the appellate authority under the said Act for the areas specified in the corresponding entries in column (2) thereof :-	
		THE SCHEDULE	
		<i>Authorities</i> (1)	<i>Areas</i> (2)
(b) Additional Labour Court- I.		(I) Presiding Officers of Labour Courts, Chennai:	Chennai, and Thiruvallur Districts.
(c) Additional Labour Court-II.		(a) Principal Labour Court.	
(d) Additional Labour Court-III.		(b) Additional Labour Court - I.	
(II) Labour Court, Vellore:	Vellore and Thiruvannamalai Districts.	(c) Additional Labour Court - II.	
(a) Principal Labour Court, Vellore.		(d) Additional Labour Court - III.	
(b) Additional Labour Court, Vellore.		(II) Presiding Officers of Labour Courts, Vellore:	Vellore and Thiruvannamalai Districts.
(III) Labour Court, Salem.	Salem, Erode, Dharmapuri, Krishnagiri and Namakkal Districts.	(a) Principal Labour Court, Vellore.	
(IV) Labour Court, Coimbatore:	Coimbatore, The Nilgiris and Tiruppur Districts.	(b) Additional Labour Court, Vellore.	
(a) Principal Labour Court, Coimbatore.		(III) Presiding Officer of Labour Court, Salem.	Salem, Erode, Dharmapuri, Krishnagiri and Namakkal Districts.
(b) Additional Labour Court, Coimbatore.		(IV) Presiding Officers of Labour Courts, Coimbatore.	Coimbatore, Tiruppur and The Nilgiris Districts.
(V) Labour Court, Cuddalore.	Cuddalore and Villupuram Districts.	(a) Principal Labour Court, Coimbatore.	
(VI) Labour Court, Tiruchirappalli.	Tiruchirappalli, Karur, Perambalur, Ariyalur, Dindigul and Pudukkottai Districts.	(b) Additional Labour Court, Coimbatore.	
(VII) Labour Court, Madurai.	Madurai, Virudhunagar, Sivagangai, Ramanathapuram and Theni Districts.	(V) Presiding Officer of Labour Court, Cuddalore.	Cuddalore and Villupuram Districts.
(VIII) Labour Court, Tirunelveli.	Tirunelveli, Thoothukudi and Kanniyakurnari Districts.	(VI) Presiding Officer of Labour Court, Tiruchirappalli.	Tiruchirappalli, Karur, Perambalur, Ariyalur, Dindigul and Pudukkottai Districts.
(XI) Labour Court, Kumbakonam	Thanjavur, Nagapattinam and Tiruvarur Districts	(VII) Presiding Officer of Labour Court, Madurai.	Madurai, Virudhunagar, Sivagangai, Ramanathapuram and Theni Districts.
(X) Labour Court, Kancheepuram	Kancheepuram District	(VIII) Presiding Officer of Labour Court, Tirunelveli.	Tirunelveli, Thoothukkudi and Kanniyakumari Districts.
		(IX) Presiding Officer of Labour Court, Kumbakonam.	Nagapattinam, Thanjavur and Tiruvarur Districts.
		(X) Presiding Officer of Labour Court, Kancheepuram	Kancheepuram District.

NOTIFICATION-II

[G.O.Ms. No.192, Labour and Employment (G1),
15th October 2019, புரட்டாச்சி 28, விசாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/870/2019.—In exercise of the powers conferred by clause (a) of Section 2 of the Industrial

Notifications under the Payment of Gratuity Act.

Amendment to Notification.

[G.O.Ms. No. 193, Labour and Employment (K2),
15th October 2019, புரட்டாசி 28, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/871/2019.—In exercise of the powers conferred by sub-sections (1) and (2) of Section 7A of the Payment of Gratuity Act, 1972 (Central Act 39 of 1972), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Labour and Employment Department Notification No. II(2)/LE/470/2018, published at page 453 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 23rd May 2018.

AMENDMENT.

In the said Notification, in the table, after the entry "6. Deputy Inspectors of Labour" in column (1) and the corresponding entry in column (2) thereof, the following entries shall respectively, be added, namely:-

- | | |
|--|--|
| <p>"7. Deputy Director of Industrial Safety and Health (Testing and Safety)</p> <p>8. Deputy Director of Industrial Safety and Health, Office of the Additional Director of Industrial Safety and Health, Trichy.</p> <p>9. Assistant Director of Industrial Safety and Health (Health and Safety).</p> <p>10. Assistant Director of Industrial Safety and Health (Testing and Safety).</p> <p>11. Assistant Director of Industrial Safety and Health, Office of the Additional Director of Industrial Safety and Health Trichy.</p> <p>12. Deputy Directors of Industrial Safety and Health.</p> <p>13. Assistant Directors of Industrial Safety and Health</p> | <p>All Factories in the whole of the State of Tamil Nadu.</p> <p>Local limits assigned to them under sub-section (1) of Section 8 of the Factories Act, 1948 (Central Act LXIII of 1948)".</p> |
|--|--|

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.

திருவாளர்கள் NTPC தமிழ்நாடு எனர்ஜி கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட 14 நிறுவனங்கள்

[அரசாணை (டி) எண் 544, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 9 அக்டோபர் 2019, புரட்டாசி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/872/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக திருவாளர்கள் NTPC தமிழ்நாடு எனர்ஜி கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் நிர்வாகத்தினருக்கும், தமிழ்நாடு ஜெனரல்

ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராஜ் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில், கோரிக்கை எண்கள் 1, 5, 6, 11, 15 மற்றும் 17 ஆகியவற்றை சென்னை, தொழிற்சங்கத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜுகள் சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டம், பிரிவு 3-ன்படி மனுதாரர் தொழிற்சங்க உறுப்பினர்களை பணிநிரந்தரம் செய்யுமாறு மனுதாரர் சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 5 (போக்குவரத்துப்படி)

தொழிலாளர்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து கம்பெனிக்கு வேலைக்கு வந்துபோக வாகன வசதி செய்து தரப்பட வேண்டும் அல்லது சராசரியாக மாதம் ரூ.3000/- போக்குவரத்து படியாக நிர்ணயித்து வழங்கிட வேண்டும் என மனுதாரர் சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 6 (கேண்டன் வசதி)

அனைத்து தொழிலாளர்களுக்கும் அனைத்து ஷிப்டுகளிலும் மலிவு விலையில் தரமான உணவு வசதி ஏற்படுத்தி செய்து தர வேண்டும் என மனுதாரர் சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 11 (கண் பாதுகாப்புக்கு கண்ணாடி)

தொழிலாளர்கள் அனைவரையும் கண் பரிசோதனை செய்வதுடன், கண் பாதுகாப்பிற்கு கண்ணாடி ஆண்டுதோறும் வழங்கிட வேண்டுமென மனுதாரர் சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 15 (விடுப்பு வசதி)

வருடத்தில் 12 நாட்கள் தற்செயல் விடுப்பும், 18 நாட்கள் ஈட்டிய விடுப்பும் வழங்குவதோடு இதனை பணியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு அவரவர் விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் என மனுதாரர் சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண்.17 (மாக கட்டுப்பாடு)

கம்பெனிக்குள் நிலக்கரியின் துகளும், புகையும் மாக ஏற்படுத்தி தொழிலாளர்களின் உடல் நலனிற்கு தீங்கு இழைப்பதிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுதாரர் சங்கம் கோரியுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

லின்பாக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
திருவள்ளூர்.

[அரசாணை (டி) எண் 577, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 21 அக்டோபர் 2019, ஐப்பசி 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/873/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம், மதுரவாசல் கிராமத்தில் இயங்கி வரும் லின்பாக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்கும் இடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினாக்கள்**

கோரிக்கை எண்.1

“நிர்வாகம் தன்னிச்சையாகவும்” முன்னறிவிப்பு இன்றியும் தொழிலாளர்கள் செய்யும் பணிகளை தொழிலாளர்களே எழுத்து மூலமாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும் என்பது தொழிற்சங்கங்கள் சட்டம், 1947, பிரிவு 9A-க்கு முரணானது என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண்.2

தொழிலாளர்கள் செய்த பணியினை எழுத்து மூலமாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்காத கீழ்க்கண்ட தொழிலாளர்களுக்கு "கடமை ஆற்றத் தவறியதாக" நிர்வாகம் அளித்துள்ள கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

வ. எண்	அடையாள எண்.	பெயர்	துறை
(1)	(2)	(3)	(4)
1.	100000167	R. சுபாசன்	RT Operator
2.	100000169	E. வெங்கடேஷ்	RT Operator
3.	100000281	B. அன்புசெல்வம்	RT Operator
4.	100000731	K. சுரேந்தர்	RT Operator
5.	100000920	T. விஜயன்	RT Operator
6.	100001484	A. ராமராஜ்	RT Operator
7.	100001752	M. தேன்முத்து	RT Operator
8.	100002141	V. பாலாஜி	RT Operator
9.	100002144	M. மகேந்திரன்	RT Operator
10.	100002264	V. பழனி	RT Operator
11.	100003396	A. குமரேசன்	RT Operator
12.	100003401	P. வினோத்குமார்	RT Operator
13.	100003455	M. பாஸ்கர்	RT Operator
14.	100003462	M. ரகுவரன்	RT Operator
15.	100003402	R. சரவணன்	RT Operator

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

நோவேட்டர் எலக்ட்ரிக்கல்ஸ் & டிஜிட்டல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்.

[அரசாணை (டி) எண் 550, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/874/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக நோவேட்டர் எலக்ட்ரிக்கல்ஸ் & டிஜிட்டல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிருவாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு
எழுவினாக்கள்

கோரிக்கை எண் 1

27-02-2015 தேதியிட்ட 12(3) ஒப்பந்தத்தில் உள்ள கிரேடுகளுக்கான ஆண்டு ஊதிய உயர்வில் உள்ள ஒவ்வொரு ஸ்லாப்பிலும் தலா 500/-ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 2

அனைத்து தொழிலாளர்களுக்கும் நிலையான பஞ்சப்படியாக (FDA) தற்போது வழங்கி வரும் ரூ. 3000/-லிருந்து ரூ.2000/- உயர்த்தி தலா 5000/- ரூபாய் வழங்க வேண்டும் மாறும் பஞ்சப்படியாக (VDA) 1982-ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட புள்ளியில் 848 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் தற்போது வழங்கி வரும் 5.70/- ரூபாயிலிருந்து 2.30 ரூபாய் உயர்த்தி 8/- ரூபாய் வீதம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் மாறும் பஞ்சப்படியாக வழங்கிட கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கோரிக்கை எண். 3

வீட்டு வாடகைப்படியில் தற்போது வழங்கி வரும் சதவிகித முறையை மாற்றி அடிப்படை சம்பளத்தில் தலா 40 சதவீதம் தொகையை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகைப்படியாக அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 4

அடிப்படை சம்பளத்தில் 30% தொகையை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் போக்குவரத்துப் படியாக அளிக்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 5

மருத்துவப்படியில் ESIC திட்டத்தின் கீழ் வராத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கி வரும் சதவிகித முறையை மாற்றி அடிப்படை சம்பளத்தில் 15% தொகையை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் மருத்துவப்படியாக அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 6

இதர படியில் தற்போது வழங்கி வரும் சதவிகித முறையை மாற்றி அடிப்படை சம்பளத்தில் தலா 10% தொகையை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் இதர படியாக அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 7

இரவு நேரப்பணிக்கான படியாக தற்போது வழங்கிவரும் முறையை மாற்றி தலா ரூபாய் 200/- அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 8

வாஷிங் அலவன்ஸாக அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூபாய் 1000/- ஒவ்வொரு மாதமும் அளிக்க வேண்டும்

என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 11

ஆண்டு ஒன்றுக்கு தலா ஒரு ரெயின் கோட் (தரமானது) வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 12

கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய தடமாக செம்மஞ்சேரி முதல் வடநெயிலி வரை ஒரு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 14

பவர் கோட்டிங் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உஷ்ணப்படியாக மாதாமாதம் தலா ரூபாய் 1000/- வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

கோரிக்கை எண். 16

லாஜிஸ்டிக் டிபார்ட்மெண்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிகாரணமாக அவர்கள் வெளியில் செல்லும் போது வழி செலவுக்கு ஆகும் பேட்டாவாக ஒரு நாளைக்கு தலா ரூ.250/- வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

உதவி மேலாளர், பணியாளர் துறை, பிரிவு-2 & தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம்), கோவை.

[அரசாணை (டி) எண் 552, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி) துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/875/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, உதவி மேலாளர், பணியாளர் துறை, பிரிவு-2 & தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை மாவட்டம்) கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கரூப எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947—ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947—ஆம் ஆண்டு தொழிற்சங்கரூப சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

திரு. M. முத்துக்குமார், (பணி எண். C 24636) நடத்துனருக்கு 16-03-2017 முதல், முதல் கட்ட ஆய்வு பலன்களை (Review) வழங்கி அதற்கான நிலுவை தொகையினை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 553, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/876/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, உதவி மேலாளர், பணியாளர் துறை, பிரிவு-2 & தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கத்திற்குமிடையே 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

திரு. B. ராதாகிருஷ்ணன், (பணி எண். C 23762) ஓட்டுனருக்கு 05-12-2016 முதல், முதல் கட்ட ஆய்வு பலன்களை (Review) வழங்கி அதற்கான நிலுவை தொகையினை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 554, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/877/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, உதவி மேலாளர், பணியாளர் துறை, பிரிவு-2 மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்) கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கத்திற்குமிடையே 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

திரு. S. காளிமுத்து, (பணி எண். C 23742) ஓட்டுனருக்கு 25-12-2016 முதல், முதல் கட்ட ஆய்வு பலன்களை (Review) வழங்கி அதற்கான நிலுவை தொகையினை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 555, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/878/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, உதவி மேலாளர், பணியாளர் துறை, பிரிவு-2 & தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்) கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கத்திற்குமிடையே 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு
எழுவினா**

திரு. N. சிவசங்கரன், (பணி எண். C. 23739) ஓட்டுனருக்கு 26-10-2016 முதல், முதல் கட்ட ஆய்வு பலன்களை (Review) வழங்கி அதற்கான நிலுவை தொகையினை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 564, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி)த் துறை, 16 அக்டோபர் 2019, புரட்டாசி 29, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/879/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, உதவி மேலாளர், பணியாளர் துறை, பிரிவு-2 & தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை கோட்டம்), கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், கோவை என்று அளிக்கப்படுவது; மற்றும் அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு கோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. E. கனகராஜ், (ப.எண். C 23691) ஓட்டுனருக்கு 07-10-2016 முதல், முதல் கட்ட ஆய்வு பலன்களை (Review) வழங்கி அதற்கான நிலுவை தொகையினை நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அரசு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நான்கு சங்கம் லிட்., சேலம்.

[அரசாணை (டி) எண் 556, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/880/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக சேலம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அரசு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நான்கு சங்கம் லிட்., சேலம் என்ற நிர்வாகத்திற்கும் சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், சேலம் என்று அளிக்கப்படுவது; மற்றும் அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திருமதி சசிகலா, என்பவருக்கு நகை மதிப்பீட்டாளர் பணியினை 01-04-2007 முதல் முறைப்படுத்தி அதற்குரிய பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை.

[அரசாணை (டி) எண் 558, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/881/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், சென்னை என்று அளிக்கப்படுவது; மற்றும் அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. S. நாசர் (பணி. எண். D51783) என்ற ஓட்டுனருக்கு ஆண்டு ஊதிய உயர்வு 3 மாத காலம் தொடர்விளைவின்றி தள்ளிவைத்து நிர்வாகம் பிறப்பித்த 31-05-2017 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 20-12-2014 தேதி முதல் 09-04-2015 வரை உள்ள நாட்களை பணிக்காலமாக கருதி சம்பளம், போனஸ் உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும் மற்றும் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட விடுப்பை அவரது இருப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 559, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 10 அக்டோபர் 2019, புரட்டாசி 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/882/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம், சென்னை என்று அளிக்கப்படுவது; மற்றும் அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கான சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. எஸ். ஸ்ரீதரன் (பணி. எண். C 14525) என்ற நடத்துநருக்கு ஆண்டு ஊதிய உயர்வு ஒரு வருட காலம் தொடர்விளைவுடன் தள்ளிவைத்து நிர்வாகம் பிறப்பித்த 28-12-2016 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த நாட்களை அவரது கணக்கில் உள்ள விடுப்பாக கருத நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 595, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 22 அக்டோபர் 2019, ஜப்பசி 5, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/883/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கான சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கான சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. எஸ். லோகநாதன், என்ற நடத்துநருக்கு (பணி எண். சி.15488) ஆண்டு ஊதிய உயர்வு 1 வருட காலம் தொடர்விளைவின்றி தள்ளிவைத்து நிர்வாகம் பிறப்பித்த 27-04-2017 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

K.K.R. மெட்டல் காம்போனன்ட்ஸ், சென்னை.

[அரசாணை (டி) எண் 578, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 21 அக்டோபர் 2019, ஜப்பசி 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/884/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக K.K.R. மெட்டல் காம்போனன்ட்ஸ், என்ற நிர்வாகத்திற்கும், ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கான சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கான சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

"தொழிற்சங்கம் ஆரம்பித்த காரணத்திற்காக 20 ஆண்டுகளாக K.K.R. மெட்டல் காம்போனன்ட்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் 10 தொழிலாளர்களை நிர்வாகம் எந்த முன்னறிவிப்பமின்றி பணியிட மாற்றம் செய்துள்ளதை ரத்து செய்யுமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் கீழ்க்காணும் 10 தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க.

1. M. பழனி
2. M. பக்கிரி பிள்ளை
3. V. முருகன்
4. K. செந்தில்குமார்
5. P. பாலசுப்பிரமணி
6. L. பாரதி
7. D. நிர்மலா
8. M. மீராபாய்
9. R. நவக்குமார்
10. S. மோகனா

முகமது நசிமுத்தின்,
அரசு முதன்மைச் செயலாளர்.

Revision of Minimum rates of wages for the employment in Paper and other incidental processes connected with the machine made Paper Industry under the Minimum Wages Act.

திருத்த அறிவிக்கை

[கடித எண். 16270/ஜெ1/2019-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 26 செப்டம்பர் 2019.]

தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 28, நாள் 10-7-2019, பாகம் II-பிரிவு 2-ல் பக்க எண் 665-666, அறிவிக்கை எண் 11(2)/LE/563/2019, அரசாணை (2டி) எண் 41, Labour and Employment (J1), நாள் 20-6-2019, ஆனி 5, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடுபடுகிறது.

திருத்தம்

அரசாணை (2D) No. 41, Labour and Employment (J1), நாள் 20-6-2019-ல் பக்க எண் 665-ல் Employment in paper and other incidental Processes connected with Machine made paper Industry என்ற தலைப்பின் கீழ் உள்ள அட்டவணையில்.-

Classes of Employees		Minimum rates of basic wages. (Per Month) (Rs. P.)
	(1)	(2)
(1)	Unskilled:	
(i)	Driver	5890.00
(ii)	Press Boy	5840.00
(iii)	All Kind of Mazdoors	

என்றிருப்பதை

Classes of Employees		Minimum rates of basic wages. (Per Month) (Rs. P.)
	(1)	(2)
(1)	Unskilled:	
(i)	Driver	5890.00
(ii)	Press Boy	5840.00
(iii)	All Kind of Mazdoors	

என திருத்தி வாசிக்கவும்.

பா. சித்ரா,
அரசு துணைச் செயலாளர்.

LATE NOTIFICATION:—

NOTIFICATIONS BY GOVERNMENT

FINANCE DEPARTMENT

Notifications under the Tamil Nadu Transparency in Tenders Act.

[G.O.Ms. No. 337, Finance (Salaries), 29th October 2019,
Aippasi 12, Vikari, Thiruvalluvar Aandu-2050]

No. II(2)/FIN/886/2019.-Under clause (f) of Section 16 of the Tamil Nadu Transparency in Tenders Act, 1998 (Tamil Nadu Act 43 of 1998), the Governor of Tamil Nadu hereby notifies the procurement of fodder seeds from Departmental Farms of Farms of Tamil Nadu Veterinary and Animal Sciences University of Farms of Tamil Nadu Agricultural University of National Seeds Corporation Limited or any other Government agencies by the Director of Animal Husbandry and Veterinary Services under State Fodder Development Scheme, 2018-2019.

[G.O.Ms. No. 338, Finance (Salaries), 29th October 2019,
Aippasi 12, Vikari, Thiruvalluvar Aandu-2050]

No. II(2)/FIN/886/2019.-In exercise of the powers conferred by clause (bb) of Section 16 of the Tamil Nadu Transparency in Tenders Act, 1998 (Tamil Nadu Act 43 of 1998), the Governor of Tamil Nadu hereby declares to engage NABARD Consultancy Services (NABCONS) as consultant for preparation of Detailed Project Report (DPR) for setting up of Mega Food Parks in Tindivanam in Villupuram District, Theni, Virudhunagar, Thoothukudi, Erode, Cuddalore, Salem, Dindigul, Tirunelveli, Tiruvannamalai and Krishnagiri Districts.

S. KRISHNAN,
Principal Secretary to Government.